

INTER - ORGANIZATIONAL NEWSLETTER – JULY2008

FORECASTING 08-09

Turnover	: 165% ↑
Infrastructure	: Automation
Profitability	: 100% ↑
Rejection Rate	: 100% ↓

TESTIMONIALS

Customers:

Up to May 08	: 291 Nos
Up to June 08	: 295 Nos

Performance: JUNE 2008

Turnover growth	: 11.6 %
Employment growth	: 10.4 % ↑
100% Attendance	: 8.6%


MANAGEMENT

Ms. P.E. Nancy	: Director
Mrs. J. Vanajambika	: Director

KEY PERSONS

Mr. M.P.V. Jeyakumar	: CEO.
Mr. RS. Thangappan	: GM.
Mr. RM. Ravichandran	: Marketing.
Mr. T. Suyamburaja	: Purchase
Mr. C. Babu	: Finance.
Mr. T. Ramesh	: Stores.
Mr. T. Amaladhas	: Plating.
Mr. R.Ramesh	: QA.
Mr. N. Murugan	: Planning.
Mr. M. Suyambu	: Production.
Mr.C. Sounder suresh	: Outsourcing

ACHIEVEMENT



யாரையும் இகழாதீர்கள்

நீங்கள் எந்த செயலிலும் தாமதம், சோம்பல் இவ்விரண்டுமின்றி சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் செயல்பட வேண்டும். உற்சாகமே ஊக்கம் கொடுக்கும். சோம்பேறித்தனம், முன்னேற்றத்தைக் கெடுத்துவிடும். ஊக்கத்துடனும், மனவறுதியோடும் செயல்பட்டால் எதிலும் எளிதில் வெற்றிபெறலாம். சரியான நேரத்திலும் அச்செயலை செய்து முடித்துவிடலாம். ஆதனால் கிடைக்கும் நன்மை என்றும் நிலைத்திருக்கும்.

ஒரு செயலையோ, தொழிலையோ செய்யுமுன் இதனை பற்றி முழுமையாக தெரிந்து பின்பு செயல்பட வேண்டும். அதேபோல், செய்யும் தொழிலை கீழ்த்தரமாக நினைக்காமல் பொக்கிஷமாக நினைத்து முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். ஏனெனில் நாமே நம் தொழிலை சிறப்பாக நினைக்காவிட்டால் அதனால் நன்மை கிடைக்காது. ஆதலால் எந்தத் தொழிலையும், செயலையும் நல்லவிதமாகச் செய்ய வேண்டும்.

யாரையும் இழிவாகப் பேசுவதோ, அவமானப்படுத்துவதோ கூடாது. நீங்கள் அவ்வாறு நடந்தால், பிறரும் உங்களை அவ்வாறுதான் நடத்துவார்கள். அதிலும் கடவுளையும், தாய், தந்தையரையும், அறிவுக்கண்ணைத் திறந்திடும் ஆசிரியரையும், ஞானநெறி போதிக்கும் குருவையும் இகழ்வாக பேசாதீர்கள். புகழ்வதற்கு மனமில்லாமல் இருந்தாலும், இகழாமலாவது இருங்கள்.

தொகுத்தளித்தவர்
செல்வி. பி.இ. நான்கி – Director.

உலகம் ஒரு பார்வை!

உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள முதல் நாடு சீனா என்பது பலருக்குத் தெரியும். இரண்டாவது நாடு இந்தியா என்பதும் தெரியும். மூன்றாவது நாடு எது? கடைசி நாடு எது? என்ற கேள்விகளுக்கு பதில் தெரியுமா?

இருக்கவே இருக்கு இன்டர்நெட்! உள்ளே புகுந்து அலகினைன்.

வழக்கமாய் உலகம் இரண்டு பங்கு நீராலும், ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்றுதான் பாடங்களில் படிப்போம். துல்லியமாய்ச் சொல்ல வேண்டுமானால் 29.2 சதவிகிதம் நிலத்தாலும், 70.8 சதவிகிதம் நீராலும் சூழப்பட்டது தான் பூமி.

பூமியின் அதிகபட்ச உயரம் எவரெஸ்ட்டின் உச்சி (கடல் மட்டத்திலிருந்து 8850 மீட்டர்). ஆதல பாதாளம் பசிபிக் கடலின் மேரியானா ட்ரென்ச் (10,924 மீட்டர் ஆழம்).

மேற்சொன்ன 29.2 சதவிகித நிலத்தில்தான் 194 நாடுகள், பாகம் பிரித்துக் கொண்டு குடித்தனம் நடத்துகின்றன. இதில் 94 நாடுகள் அதிர்ஷ்டமானவை. எந்த பிற நாட்டோடும் எல்லைப் பிரச்சனை இல்லாமல் தனித் தீவுகளாய் இருக்கின்றன. 44 நாடுகள் கடலையே பார்க்க முடியாமல் நாற்புறமும் பிற நாடுகளால் சூழப்பட்டுள்ளன.

5'S' represents 5 Japanese words.

SEIRI:

TAKE OUT UN-NECESSARY ITEMS AND THROW THEM AWAY

SEITON:

ARRANGE NECESSARY ITEMS IN A PROPER ORDER SO THAT THEY CAN BE EASILY PICKED UP FOR USE.

SEISO:

CLEAN YOUR WORK PLACE COMPLETELY SO THAT THERE IS NO DUST ANYWHERE

SEIKETSU:

MAINTAIN A HIGH STANDARD OF HOUSE KEEPING AND WORK PLACE ORGANISATION AT ALL TIMES

SHITSUKE:

TRAIN PEOPLE TO FOLLOW GOOD HOUSE KEEPING DISCIPLINE INDEPENDENTLY.

இதில் சீனாவும், ரஷ்யாவும் தான் மிகவும் சபிக்கப்பட்ட நாடுகள், இந்த இரண்டு நாடுகளும், தலா 14 நாடுகளால் சூழப்பட்டவை. 14 எல்லைக் கோடுகளைப் பராமரித்து வர வேண்டும்.

சரி, மக்கள் தொகைக்கு வருவோம். ஜூலை 2007 நிலவரப்படி உலக மக்கள் தொகை 687 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம். வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு இடைவெளிகளில் சென்சஸ் எடுக்கப்பட்டாலும், பழைய சென்சஸ் விவரத்தைக் கொண்டு அதைப் ப்ரொஜக்ட் பண்ணி, இந்தப் புள்ளி விவரத்தை தொகுத்திருக்கிறார்கள்.

உலகின் மக்கள் தொகையில், 60.8 சதவிகிதம் ஆசியாவில்தான் உள்ளது. ஏறக்குறைய 405 கோடி மக்கள் ஆசியாவில் வசிக்கிறார்கள். ஆசியாவின் இந்த மக்கள் தொகையில், 60.5 சதவிகிதம் சீனா மற்றும் இந்தியாவில்தான் உள்ளது.

மிகவும் குறைந்த மக்கள் தொகையை கொண்ட நிலப்பரப்பு, பிட்கேன் (Pitcairn) என்ற தீவுதான். ஐ.நா. அங்கீகரித்துள்ள பிரிட்டிஷ் காலனிக்கு உட்பட்ட தீவு இது. நியூஸிலாந்துக்கு மேலே வடகிழக்கில் உட்கார்ந்துள்ள இத்தீவு, பிரிட்டிஷ் காலனிக்கு உட்பட்டது. இத்தீவு, பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தாலும், பயன்படுத்தும் பணம் என்னவோ அருகிலுள்ள நியூசிலாந்து டாலர்தான். அங்கு எவ்வளவு மக்கள் தொகை என்றுதானே கேட்கிறீர்கள்? அதிகமில்லை, வெறும் 50 பேர்தான். ஆம்... ஒன்பதே ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர்தான் அந்தத் தீவின் மக்கள் தொகை.

90-வயதிலும்

இளமையை வீணாக கழிக்கும் இளைஞர்கள் பின்வரும் சாதனையாளர்களின் சாதனையைப் படித்தவுடன் துள்ளி எழுந்து தூள்கிளப்ப போவது நிஜம். அதாவது 90 வயதிலும் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வெற்றி பெற்றது இவர்களது சிறப்பாகும்.

* கஸ்டாப் ஈபில் என்ற பொறியாளர் ஈபில் கோபுரம் கட்டிய போது அவருக்கு வயது— 90.

* ஸ்ட்ராடிவாரி என்ற மேதை வயலினைக் கண்டுபிடித்த போது அவருக்கு வயது — 90.

* ஓவியர் பிகாசோ 90 வயதில் தான் மும்முரமாக ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்.

* தாமஸ்ஹார்பஸ், பெர்ரண்ட்ரசல் என்ற மேதைகள் 90 வயதில் புகழ்பெற்ற தத்துவப் புத்தகங்களை எழுதினார்கள்.

தொகுத்தளித்தவர்

தோபக்மபிரியா - HRD

The 6th Staff day opening celebration will be held at Tianode premises, on 5-07-08 at 9.Am to 10. Am. All are requested to attend the celebration.

-management

சாதனை படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள்



பெயர் : மதுரை சின்னபிள்ளை

இடம் : புலிச்சேரி

சாதனை புரியும் மனிதர்கள் நமது அருகிலே இருப்பார்கள் ஆனால் அது நமக்கு தெரிவதில்லை. விளையாட்டு துறையில் புகழ்பெற்ற தற்போதைய இந்திய பெண்மணி சான்யா மிர்சாவை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாம் பார்க்கும் மதுரை சின்னபிள்ளை என்ற பெண்மணியும் சாதனைக்குரியவர்தான். இவர் அதிகம் புகழ் பெறாமல் இருந்தாலும் இவரது செயல்கள் அவருக்கு விருதுகள் பெற்று தரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சின்னபிள்ளை மக்களுக்கு சிறு கடனுதவி கொடுத்து உதவும் மனப்பான்மை கொண்டவர் இதையே பின்பற்றி சிறுக சிறுக செய்து இன்று பலரும் பயன் பெறும் வகையில் களஞ்சியம் என்னும் அமைப்பை நிறுவி, அதன் மூலம் 40,000 மக்களுக்கு மேல் சேமிப்பு மற்றும் கடனுதவி அளித்து வருகிறார். இவரது இச்செயலை பாராட்டும் வகையில் அரசானது 1999 - ம் ஆண்டு "மாதர் ஜிஜாயம் ஸ்ரீசக்தி" விருதினை இவருக்கு வழங்கி கவுரவித்தது.

மேலும் சின்னபிள்ளை அவர்களின் காலில் நமது முன்னால் பாரத பிரதமர் திரு.A.B.வாஜ்பாய் அவர்கள் விழுந்து வணங்கிய பெருமைக்குரிய பெண்மணி இவர் ஆவார். மற்றும் அவர் பல சமூக சேவைகளையும், பொதுப்பணிகளையும் இன்றும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.

தொகுத்தளித்தவர்

ஜி.கல்யாண்குமார்.- System Admin.

Did You Know?

Health Tip

1. Eating a small amount of protein at each meal will help stabilize blood sugar levels and prevent sugar cravings.
2. An easy way to avoid unhealthy fats: the more solid fats are at room temperature, the more they should be avoided.
3. It takes about 16,000 steps to walk off a typical fast-food meal (790 calories) or just over two hours of brisk walking. For a super size meal, count on a three hour walk, preferably uphill.

Lean Meats, Poultry and Fish:

1. Protein is an important part of a healthy diet for tissue growth, repair and maintenance.
2. Lean meats and poultry can be an excellent source of protein. Always remove skin from chicken.
3. Fish is a good sources of protein and healthy fats. Salmon, herring, and mackerel are excellent sources of healthy fats (omega 3 fatty acids).

Plant Oils and Healthy Fats:

1. Not all oils are fats are bad. In fact, some fats are quite essential to good health, especially the heart. These are found in many plants as well as some fish.
2. When choosing cooking oils, stick to mono and poly-unsaturated fats. The leading choices are olive and flax oils, followed by canola oil for cooking.

Nuts:

1. Nuts are an important source of fiber, and they are loaded with essential minerals and vitamins – especially the antioxidants vitamin E and selenium.

The above matters has taken from Fighting Body Pollution magazine

மனவளர்ச்சி குறைபாடு இல்லா குழந்தை பிறக்க:

கருவுற்றிருக்கும் போது, குழந்தை பிறக்கும் போது, குழந்தை பிறந்த பிறகு என மூன்று நிலைகளில் மன வளர்ச்சி குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது, கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் அதிக ரத்த அழுத்தம், தாய்க்கு ஏற்படும் நோய்கள், அதிர்ச்சி, சத்துணவு குறைபாடு, கவனக் குறைவால் சாப்பிடும் மருந்துகள் ஆகியவற்றால் மன வளர்ச்சி குறைபாடுடைய குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. பிரசவத்தின் போது பயன்படுத்தும் கருவிகள், தாய்-சேமின் மாறுபட்ட ரத்தப் பிரிவு, குழந்தையின் கழுத்தைத் தொப்புள்கொடி சுற்றிக் கொள்ளுதல் காரணமாக மன வளர்ச்சி குறைபாடுடைய குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பின்பு அதற்கு ஏற்படும் நோய்கள், விபத்துகள் காரணமாக மன வளர்ச்சிக் குறை ஏற்படலாம்.

ஏற்கனவே சொன்னதுபோல் மனவளர்ச்சி குறைபாடு என்பது நோய் அல்ல. ஒரு குறைபாடு தான். பயிற்சிகள் மூலம் சரி செய்து விட முடியும்.

மனவளர்ச்சி குறைபாட்டைத் தடுக்க கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:

மன வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையைவிட பயிற்சி முறைகளே சிறந்தது. இத்தகைய குழந்தைகளால் சாதாரண குழந்தைகளைப் போல் சிந்திக்கவோ, செயல்படவோ முடியாது. அக் குழந்தைகள் தங்கள் தேவைகளை தாங்களே செய்து கொள்வதில் சிரமம் இருக்கும். மேலும் குழந்தையின் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி நிலைகள் (Development Milestones) தாமதப்படும்.

1. தகுந்த வயதில் (பெண்ணுக்கு 21) திருமணம் செய்தல்.
2. நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதிருத்தல்.
3. ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் சரியான இடைவெளி (மூன்று ஆண்டுகள்) இருத்தல்.
4. கர்ப்பகாலத்தில் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல்.
5. கர்ப்பம் தரித்தவுடன் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுதல்.
6. ரத்த பரிசோதனை செய்து ஆர்எச் காரணி இருந்தால், அதற்குத் தகுந்த சிகிச்சை செய்து கொள்ளுதல்.
7. கர்ப்ப காலத்தில் சரியான சத்துணவு சாப்பிடுதல்.
8. கர்ப்ப காலத்தில் நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுதல்.
9. சர்க்கரை நோய் உட்பட பரம்பரை நோய் வராமல் தடுத்துக் கொள்ள தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுதல்.
10. அயோடின் கலந்த உப்பையே சமையலுக்குப் பயன்படுத்துதல்.
11. இரும்புச் சத்து உள்ள மாத்திரைகள், கீரை உள்ளிட்ட உணவைச் சாப்பிடுதல்.
12. கர்ப்பம் தரித்த பிறகு எக்ஸ்-ரே எடுக்காமல் இருத்தல்.
13. சுகாதாரச் சூழலில், தகுந்த மருத்துவரிடம் பிரசவம் பார்த்துக் கொள்ளுதல்.
14. குழந்தைக்குச் சரியான நேரத்தில் தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் கொடுத்தல்.
15. தங்களது மனநிலையை காப்பிணிகள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல்.
16. விளையாட்டுப் பொருட்களில் உள்ள இரசாயனப் பூச்சுகள் (பெயிண்ட் முதலியன) குழந்தையின் வயிற்றுக்குள் செல்லாமல் தடுத்தல்.
17. குழந்தைகளுக்குச் சரியான அறிவு வளர்ச்சி ஏற்பட உற்சாகம் தரக்கூடிய சுற்றுச்சூழலை ஏற்படுத்துதல்.

மருத்துவ மலரிருந்து தொகுக்கப்பட்டது.

FUNCTIONAL WISHES

AUGUST-15th



Best Wishes by Ti Employees.

EXTERNAL SUPPORT

Banking	: M/s. UCO Bank
Auditing	: M/s. Nisar & Kumar
AQ Auditing	: M/s. Juran Quality
Legal Adviser	: Lr. M.K. Govindan
	: Lr. Vincent
Central Excise	: Mr. Raghavan
Health Care	: M/s. Bethesda Hospital

BIRTH DAY WISHES

Mr. R. Rajendran H/o. R. Jayanthi-(Admin)	Aug 03
Mrs. S.Saroja Sweeper	Aug 05
Mr.Sri Ganesh Production-welder	Aug 06
Mr.Arul Renes Quality Asst	Aug 08
Mr. P. Suresh Baskar System admin	Aug 13
Selvi .A. Ashmi (Master. A. Ashline D/o.T. Amaladhas(plating-mgr)	Aug 14
Miss . MS .Akshaya D/o.S.K. Murugan(Vehicle)	Aug 15
Ms. P.E. Nancy Dirctor	Aug 19
Mr. M. Vlnoth Kumar Production	Aug 22
Selvi .R. Jeyashri D/o. R. Jayanthi(Admin)	Aug 23
Mr. M. Nijanthan Karalmarks Production	Aug 24
Mrs. R. Renuka W/o.RM.Ravichandran(Marketing- mgr)	Aug 28
Master P. Arun Kumar S/o. P. Porselvam(maintenance)	Aug 29
Mr. S. Renjith Kumar Coating	Aug 29

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே!

அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே!

Best Wishes by Ti Employees.

சிறுகதைகள் பணியாளர்கள்
மற்றும் குடும்பத்தினரிடமிருந்து
வரவேற்கப்படுகிறது.

- Editor

இதயம், சிறுநீரகம் போல் வயிறும் விஐபி தான்.

இந்த மோட்டார் சைக்கிள் வாங்கி 10 வருஷம் ஆகுதா? நம்பவே முடியலையே! இன்னும் புதுசு போல இருக்கே! — ஆமா நான் இரண்டு மாசத்துக்கு ஒரு தடைவ ஒழுங்கா சர்வீஸ்க்கு விட்டுடுவேன் அதுதாங்க இப்படி — மோட்டார் வாகனங்களை வைத்திருப்பவர்கள் இவ்வாறு பெருமையாகப் பேசிக் கொள்வதை கேள்விப்பட்டிருப்போம். மோட்டார் வாகனம் என்று மட்டுமல்ல, எந்த ஒரு இயந்திரத்துக்கும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சர்வீஸ் செய்கிறோம். அவ்வாறு சர்வீஸ் செய்யப்படும் இயந்திரங்கள் பழுதில்லாமல் நீண்ட நாட்களுக்கு உழைக்கின்றன. ஏனெனில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சர்வீஸ் செய்யும்போது ஏதாவது குறைகள், பழுதுகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சரி செய்து விடுகிறோம். முறையாகப் பராமரிக்கப்படுவதால் அந்த இயந்திரம் நீண்டகாலம் செயல்படுகிறது ஒன்று போனால் மற்றொன்று என்று இருக்கும் இயந்திரங்களின் பராமரிப்பில் காட்டும் அக்கறையைக் கூட நாம் உடல் ஆரோக்கியத்தில் காட்டுவது இல்லை.

எப்படி இயந்திரங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை சர்வீஸ் தேவைப்படுகிறதோ அதுபோல் மனித ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை அவசியம்.

சார் நீங்க சொல்றது சரியில்ல சார். இயந்திரத்துக்கு வாய் இல்லை. அதனால் அதற்கு வரும் பிரச்சனைகளை சொல்ல முடியாது. ஆனால் எனக்குத்தான் காய்ச்சல் வந்தால், தலைவலி வந்தால் உடனே தெரிந்து டாக்டரிடம் போகிறேனே என்று சிலர் சொல்லலாம்.

சரிதான், நமக்கு வரும் காய்ச்சல், தலைவலி போன்றவற்றை நாம் அறிந்து சிகிச்சை பெறுகிறோம். ஆனால் உண்மை என்னவெனில் பல கொடிய நோய்கள் அறிகுறி இல்லாமலேயே ஆணைக் கொன்றுவிடும் ஆபத்து உள்ளவை.

நமது உடல் இயக்கத்தில் கல்லீரலின் பங்கு மிக முக்கியமானது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் உயிருக்கு ஆபத்து. ஆனால் இதில் என்ன சோதனை என்றால் கல்லீரல் 50% அல்லது 60% அளவு பாதிப்பு ஏற்படாக்கூட அறிகுறிகளே தெரியாது. கணையமும் அப்படித்தான் - முழுமையாகப் பாதிக்கப்படும் வரை வெளியே தெரியாமல் போய்விடும்.

‘சிகரெட், தண்ணி’ போன்ற எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எனக்கு நோய் வர வாய்ப்பே இல்லை என்று சிலர் மார்தட்டிக் கொள்வார்கள். சிகரெட், மது போன்றவை நோய்க்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துமே தவிர அந்த பழக்கம் இல்லை என்றால் நோயே வராது என்று எண்ணி ஏமாந்துவிடக் கூடாது.

மருத்துவ மலரிருந்து தொகுக்கப்பட்டது.

An Happy moment-ISO Certification

